



தகவல்

அநீயம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 18.11.2020**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 782/D/2019**

திரு கு. பலராமன்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,  
சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	17.09.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	05.11.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	24.01.2019

\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையில் தொலைபேசி வாயிலாக பலமுறை முயன்றும் மனுதாரரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. J.காதர்கான், மேலாளர், சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம் தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையராக துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில், சீர்காழி நகராட்சியில் பணிபுரியும் மேலாளரின் பணிப்பதிவேட்டின் நகலினை, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளின் நகல் பெறுவதற்கு மத்திய தகவல் ஆணையம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்திரவு பிறப்பித்துள்ளது. எனவே, Ref.No/CIC/WB/A2007/005 51 Dt.16.01.2007 Decision Dt.05.12.2007 Appellants Shri.Rameshkumar, Shri.Sohning Vs.Commissioner of Excise Municipal Corporation of Delhi (MCD) இவற்றின் அடிப்படையில் தனக்கு தகவலை வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத்

தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் மனுவில் கோரும் தகவல் மூன்றாம் நபர் தகவல் என்பதால் வழங்க இயலவில்லை என்றும் மனுதாரர் மனுவில் கோரும் நபர் (திரு.ஆனந்தராஜலு) தற்போது சிதம்பரம் நகராட்சியில் கணக்காளராக (Accountant) பணிபுரிந்து வருவதால் அன்னாரது பணிப்பதிவேடு தங்கள் அலுவலகத்தில் இல்லை என்றும் தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசி வாயிலாக பலமுறை முயன்றும் மனுதாரரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரரின் மனுவில் மூன்றாம் நபர் குறித்த தகவலை கோருவதால், இது தொடர்பாக மனுதாரரின் கருத்தையும், அவர் தர்ப்பு நியாயத்தையும் கேட்க வேண்டியிருப்பதால், இவ்வழக்கின் விசாரணையை எதிர்வரும் 09.12.2020 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே, அன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மனுதாரர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று இதன்மூலம் உத்திரவிடப்படுகிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 782/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,  
சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம்.

மனுதாரர்:-

திரு கு. பலராமன்,  
எண்.திருவள்ளூர் நகர், 2வது தெரு,  
சீர்காழி - 609 110, நாகை மாவட்டம்.